

தலைப்பு 501 – அமைச்சரவை அல்லாத அரசு பெருந்தோட்ட தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சு -2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 501 – அமைச்சரவை அல்லாத அரசு பெருந்தோட்ட தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று ஆகியவற்றை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கிணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) உப பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய அமைச்சரவை அல்லாத அரசு பெருந்தோட்ட தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகளை உள்ளடக்கிய பொழிப்பு அறிக்கை 2025 மே 23 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வெளியிடப்பட்டது. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) உப பிரிவின் பிரகாரம் வருடாந்த விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 யூன் 09 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வெளியிடப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையுடன் சேர்ந்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 உப பிரிவின் பிரகாரம் அந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான அமைச்சரவை அல்லாத அரசு பெருந்தோட்ட தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வின்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் தொழில் மற்றும் அமைச்சரவை அல்லாத அரசு பெருந்தோட்ட தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சின், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை தொழில் மற்றும் அமைச்சரவை அல்லாத அரசு பெருந்தோட்ட தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சின், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் மற்றும் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 6/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் அமைச்சினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் அமைச்சின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு அமைச்சின் உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.

- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்களை பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.
- ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்களை சமர்ப்பிக்கும் போது நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்புகள் மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமானதாகவும் நியாயமாகவும் உள்ளடங்கியுள்ளதாக,

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புகள், உள்ளக கட்டுப்பாட்டிலான முக்கியமான குறைபாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டது.

2. நிதி மீளாய்வு

2.1 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

அமைச்சிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மொத்த தேறிய நிதி ஒதுக்கீடு ரூபா 156.35 மில்லியன் ஆகும். மீளாய்வாண்டின் இறுதிக்குள், அதில் இருந்து ரூபா 51.6 மில்லியன் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி, ரூபா 104.75 மில்லியன், அதாவது தேறிய நிதி ஒதுக்கீட்டில் 67 சதவீதம் எஞ்சியிருந்தன.

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

புதிதாக நிறுவப்பட்ட அமைச்சு என்பதால், இந்த அமைச்சை நிறுவும்போது ஒரு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசு வரவு செலவுத் திட்டத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை. மாறாக, வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டிற்கான தேவையின் அடிப்படையில் செலவுகள் மேற்கொள்ளப்பட்டன. செலவுகள் ஏற்படாத காரணத்தினாலும், அமைச்சு 2024 செப்தம்பர் 24 ஆம் திகதியுடன் இரத்து செய்யப்பட்டதாலும் நிதி ஒதுக்கீடுகள் எஞ்சியுள்ளன.

பரிந்துரை

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் முறையான கவனத்துடன் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை விசேடமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2.2 முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
ரூபா 3,042,170 பெறுமதியான 04 கொடுப்பனவு உறுதிச்சீட்டுகள் காணாமல் போயிருந்தன.	2024 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்குரிய ரூபா 1,515,505 பெறுமதியான உறுதிச்சீட்டுகளுக்குச் உரிய முறையில் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகளை ஒப்படைப்பதற்காக உறுதிச்சீட்டுகளைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாகவே உறுதிச்சீட்டுகள் காணாமல் போயுள்ளன. காணாமல் போன உறுதிச்சீட்டுகளை உடனடியாகக் கணக்காய்வுக்குச் சமர்ப்பிக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.	கொடுப்பனவு உறுதிச்சீட்டுகள் காணாமல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ நலிவுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ) பொருத்தமான உள்நாட்டு தொழில்முனைவோரை ஏற்றுமதி நோக்குடைய வர்த்தகப் பயிர்ச் செய்கைத் தொழில்களில் முதலீடு செய்யச் செய்வதன் மூலம் தொடர்புடைய பெருந்தோட்டக் கம்பனிகளின் வசமுள்ள குறைந்தளவு பயன்படுத்தப்படும் நிலங்களின்	குறைந்தளவு பயன்படுத்தப்படும் நிலங்களைக் கொண்டிருந்த 03 அரசு பெருந்தோட்ட முயற்சிகளில் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டன. பிராந்திய பயிர்ச் செய்கை	பயிர்ச் செய்கை தொழில்முனைவோரை அடையாளம் கண்டு, புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி ஏற்றுமதி நோக்குடைய வர்த்தகப் பயிர்ச்

பயன்பாட்டை உச்சமாக்குதல், உள்நாட்டு நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி ஏற்றுமதி நோக்குடைய வர்த்தகப் பயிற்ச செய்கைகளைப் பயிரிடுவது, பெறுமதி சேர்மானம் செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வது என்பனவும் இலக்காக இருந்தது. எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டில் 03 அரச பொருந்தோட்ட முயற்சிகள் மட்டுமே குறைந்தளவு பயன்படுத்தப்படும் நிலங்களை அடையாளம் கண்டிருந்தன. ஆனால், பொருத்தமான உள்நாட்டு தொழில்முனைவோரை அடையாளம் கண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

(ஆ) இலங்கை அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, மற்றும் வ/ப களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை கம்பனி ஆகிய நிறுவனங்களின் நீண்டகால நிலைத்தன்மையையும் இலாபத்தன்மையையும் மேம்படுத்துவதற்காக நிறுவனச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகளை வகுப்பது மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை வழிநடத்துவது தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கணக்காய்வில் உறுதிப்படுத்தப்படவில்லை.

நிறுவனங்களுக்குச் சொந்தமான குறைந்தளவு பயன்படுத்தப்படும் நிலங்களை மேம்படுத்துவது இரண்டாம் கட்டமாக 2025 ஆம் ஆண்டிற்கு முன்மொழியப்பட்டிருந்த போதிலும், அமைச்சரவையல்லாத அமைச்சு 2025.09.24 ஆம் திகதியன்று இரத்து செய்யப்பட்டதால் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.

இந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான குறைந்தளவு பயன்படுத்தப்படும் நிலங்களை மேம்படுத்துதல், நடட்டம் அடையும் தொழிற்சாலைகளைப் பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு விடுதல், மற்றும் போதுமான தேயிலை கொழுந்தினை பெறும் தேயிலைத் தோட்டங்களுடன் ஒப்பந்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னர் 2024.09.24 ஆம் திகதியன்று அந்த அமைச்சரவையல்லாத அமைச்சு இரத்து செய்யப்பட்டதால் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.

செய்கைகளைப் பயிரிடுவது, பெறுமதி சேர்மானம் செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

நிறுவனங்களின் நீண்டகால நிலைத்தன்மையையும் இலாபத்தன்மையையும் மேம்படுத்துவதற்காக நிறுவனச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகளை வகுக்க வேண்டும்.

(இ) இலங்கை அரசு
பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள்
பெருந்தோட்ட அபிவிருத்தி
சபை, மற்றும் பிராந்திய
பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு சொந்தமான
தோட்டங்களின் வெளிப்புற
எல்லைகளைக் குறித்தல்
மற்றும் முழுமையான
நிலவரைபடமாக்கல் மூலம்
நிறுவனங்களுக்குச் சொந்தமான நில
அளவுகளைத் துல்லியமாகத்
தீர்மானிப்பதற்காக, 3
நிறுவனங்களுக்குச் சொந்தமான 621
தோட்டங்களில் 344
தோட்டங்கள்
அளவிடப்பட்டுள்ளதாகக்
குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, மொத்த
நிலப்பரப்பில் 45 சதவீதம்,
அதாவது 277 தோட்டங்களின்
அளவீட்டுப் பணிகள்
மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிறுவனங்களின்
கட்டுப்பாட்டின் கீழ் உள்ள
தோட்ட நிலங்களின்
சுற்றுப்புறத்தை
அளவிடுதல் மற்றும்
எல்லைகளைக் கொண்ட
நிலவரைபடங்களைத்
தயாரித்தல் திட்டத்தின்
கீழ், இலங்கை அரசு
பெருந்தோட்டக்
கூட்டுத்தாபனத்திற்குச்
சொந்தமான 17
தோட்டங்கள், மக்கள்
பெருந்தோட்ட அபிவிருத்தி
சபைக்குச் சொந்தமான 18
தோட்டங்கள், மற்றும்
பிராந்திய பெருந்தோட்ட
கம்பனிகளின் கீழ் உள்ள
414 தோட்டங்கள் அளவீடு
செய்ய
முன்மொழியப்பட்டுள்ளது.
இங்கு, வரையறுக்கப்பட்ட
குருநாகல் பெருந்தோட்டக்
கம்பனி மற்றும்
வரையறுக்கப்பட்ட
சிலாபம் பெருந்தோட்டக்
கம்பனி ஆகியவை பல
தோட்டப் பிரிவுகளைக்
கொண்ட தோட்டக்
குழுமங்களாக
நிர்வகிக்கப்படுவதால்,
அந்தப் பெருந்தோட்டக்
கம்பனிகளின் அளவீட்டுப்
பணிகள் தோட்டப்
பிரிவுகளாகவே
மேற்கொள்ளப்படுகின்றன.

நிறுவனங்களுக்குச்
சொந்தமான
தோட்டங்களின்
வெளிப்புற
எல்லைகளைக்
குறித்து,
நிலவரைபடமாக்கல்
செய்வதன் மூலம்
நில அளவுகளைத்
துல்லியமாகத்
தீர்மானிக்க
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.